

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

போபே போத்தல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயற்பாட்டுக் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று, முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளினதும் ஏனைய விளக்கத் தகவல்களினதும் பொழிப்புக்களை உள்ளடக்கிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் அதிகார சட்டத்தின் உப பிரிவு 172(1) மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 10(1) உபபிரிவு சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிச குடியரசு அரசியலமைப்பின் 154(1) உறுப்புரையில் உள்ளடக்கிய ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதுகின்ற எனது கருத்துரைகளும் அவதானிப்புகளும் இந்த அறிக்கையில் காணப்படுகின்றன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் தாக்கங்களினைத் தவிர்த்து, போபே போத்தல பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வு கோட்பாடுகளுக்கு இணங்க நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்ட விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியுள்ளதாகப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி.) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அந்நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள், இந்த அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விற்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு கோட்பாடுகளுக்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16(1) ஆம் உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தனது அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வின் விடயப்பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்பு)

ஒட்டுமொத்தமாக நிதிக்கூற்றுக்கள், மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாடென்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

துறைசார் வெளிப்படை மற்றும் தொழில்துறை பின்னணியுடன் இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் என்னால் கணக்காய்வு செய்யப்பட்டன. மேலும்,

- மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக்கூற்றுக்களின் ஏற்படக் கூடிய பொருண்மையான பிறழ் கூற்று ஆபத்தினை இனங்காணும் போதும் மதிப்பீட்டின் போது சந்தர்ப்பத்திற்கு பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை திட்டமிடுவதன் மூலம் மோசடிகள் அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக் கூடிய ஆபத்துகளை தவிர்த்துக் கொள்வதற்கும், போதுமான மற்றும் பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெற்றுக்கொள்ளல் எனது அபிப்பிராயத்திற்கு அடிப்படையாகும். தவறு ஒன்றின் மூலம் ஏற்படும் தாக்கங்களை விட மோசடி ஒன்றின் மூலம்இடம்பெறும் பொருண்மையான பிறழ் கூற்றினை இனங்காணாமையால் எழும் தாக்கம் பாரியதாக இருப்பதுடன், தவறான கூட்டிணைவு, தவறான ஆவணங்களைத் தயாரித்தல், வேண்டுமென்றே விட்டுவிடுதல் அல்லது உள்ளக கட்டுப்பாட்டை தவிர்ப்புச் செய்தல் மோசடியொன்று ஏற்படுவதற்கு காரணமாகின்றது
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வடிவமைப்பதற்காக உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி சபையின் உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக்கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கத்திற்காக அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் சம்பவங்கள் பொருத்தமான மற்றும் நியாயமான வகையில் நிதிக்கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன என மதிப்பீடு செய்தல்.

வேண்டப்பட்டவாறு எந்த நேரத்திலும் பின்வரும் விடயங்களை பரீட்சிப்பதற்கு சாத்தியமானதாக கணக்காய்வின் நோக்கெல்லை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

- பிரதேச சபையின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யக்கூடியவாறான தகவல்களை சமர்ப்பிக்கும் நோக்கில் அமைப்பு, முறைமைகள், நடைமுறைகள், ஏடுகள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதுமானதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தனவா என்பதுடன் அத்தகைய

முறைமைகள், நடைமுறைகள், புத்தகங்கள், பதிவேடுகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமான செயற்பாட்டில் உள்ளனவா என்பதும்,

- உரிய எழுத்துமூல சட்டத்திற்கு அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட ஏனைய பொதுவான அல்லது விசேட பணிப்புரைகளுடன் பிரதேச சபை இணங்கியிருந்ததா என்பதும்,
- தனது அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளின் பிரகாரம் செயற்பட்டிருந்ததா என்பதும், மற்றும்
- வளங்கள் கால வரையறைகளினுள்ளேயும் பொருத்தமான சட்டங்களிற்கிணங்கவும் சிக்கனமாகவும் வினைத்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கொள்வனவு செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டிருந்தனவா என்பதும் ஆகும்.

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் பின்வரும் தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் அடங்கியுள்ளன.

(அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, பிரதேச சபையின் நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் இணங்குகின்றன.

(ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாட்டின் படி, முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்களில் அடங்கியுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் தொடர்பான கணக்காய்வு அவதானிப்புகள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) இயந்திர மற்றும் நிர்மாண வேலை 09 இறுதி இருப்பு விடயங்கள் தொடர்பாக பெறுமதி ரூபா 607,662 தொகை குறைவாக கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆண்டின் நிதிக்கூற்றுக்களில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	இறுதி இருப்புப் பெறுமதியை சரியாக கணித்து கணக்கீடு செய்ய வேண்டும்.
(ஆ) சபையினால் பயன்படுத்தப்படுகின்ற பெந்தொட பிரதேச சபைச் செயலாளரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள ரூபா 1.25 மில்லியன் பெறுமதியான டிரக்டர் மற்றும் டேலர் சபையின் சொத்தொன்றை மோட்டார் வாகனங்கள் மற்றும் வண்டிகள் கணக்கில் கணக்கீடு செய்யப்பட்டிருந்தது.	2025 ஆண்டின் நிதிக்கூற்றுக்களில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	சொத்துக்களை சபையின் பெயரில் உரித்தாக்குவதற்கு நடவடிக்கை எடுத்து கணக்கீடு செய்ய வேண்டும்.
(இ) சபைக்குச் சொந்தமான ரூபா 11.73 மில்லியன் பெறுமதியான 09 சோலார் முறைமையின் பெறுமதி தளபாடங்கள் பொருத்துக்களின் கீழ் காட்டப்பட்டிருந்தது.	2025 ஆண்டின் நிதிக்கூற்றுக்களில் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	சரியான நிலையான சொத்துக்கள் தொகுதியின் கீழ் சோலார் முறைமைக்கு செலவிடப்பட்ட தொகை கணக்கீடு செய்யப்பட வேண்டும்.

1.6.2 கணக்காய்விற்கான எழுத்துமூல சான்றுகள் இன்மை

கணக்காய்வு அவதானிப்புக்கள்			சபையின் கருத்துரை	பரிந்துரை
கூட்டுத்தொகை ரூபா 260.85	விரிவான தகவல்களை	கணக்கு மீதிகளை	தொகைக்கான 04 கணக்கு கண்டறிய முடியாமல்	உறுதிப்படுத்துவதற்கான எழுத்துமூல சான்றுகள்
விடயங்களுக்காக அட்டவணைகள் உள்ளது என.	சமர்ப்பிக்கப்படாமையால் அவற்றை	கணக்காய்விற்கு	திருப்திகரமாக பரிசோதனை செய்ய முடியவில்லை.	சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

1.7 இணங்காமை

1.7.1 சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவத் தீர்மானங்களுடன் இணங்காமை சந்தர்ப்பங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

சட்டங்கள், விதிகள், பிரமாணங்களுடனான தொடர்பு	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 17(3)	சபைக்குச் சொந்தமான அனைத்து ஆதனங்களும் சட்டத்தின் கருமங்களுக்காக பயன்படுத்த வேண்டிய போதிலும், அதற்கு இணங்காமல் சபைக்குச் சொந்தமான 27 காணித் துண்டுகள் விளைவற்றுக் காணப்பட்டது.	பொது அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதி விளைவற்றுக் காணப்படுகின்றது என.	சபைக்குச் சொந்தமான ஆதனங்களை வருமானம் உழைப்பதற்காக பயன்படுத்த வேண்டும்.
(ஆ) இலங்கை சோசலிச குடியரசின் தாபனக் கோவையின் அத்தியாயம் viii பிரிவு 9.2	சனநாயக பதவி உத்தியோகத்தர் ஒருவர், வெளிக்கள உத்தியோகத்தர் ஒருவர் அல்லது மேலதிக நேர கொடுப்பனவு உரித்தில்லாத உத்தியோகத்தர் ஒருவருக்கு அவ்வாறின்றேல், விடுமுறை நாள் கடமைக்காக பதிலீட்டு விடுமுறை அல்லது மாதாந்த சம்பளத்தில் 1/30 செலுத்த முடியும் எனினும், அதற்கு இணக்கமின்றி சபையின் 04 உத்தியோகத்தர்களுக்கு ரூபா 98,156 தொகை விடுமுறை நாள் சம்பளம் மிகையாக செலுத்தப்பட்டிருந்தது.	தாபனக் கோவையின் அத்தியாயம் VIII பிரிவு 10 இன் படி நாளாந்த சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என.	தாபனக் கோவையின் பிரிவு 9.2 இன் படி செயற்பட வேண்டியதுடன், மிகையாக செலுத்தியமை தொடர்பாக பொறுப்பான உத்தியோகத்தர்க ளிடம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(இ)	2001 ஆகஸ்ட் 22 திகதிய 18/2001 இலக்கம் கொண்ட பொது நிருவாகச் சுற்றறிக்கை	உச்சமட்ட கால வரையறை 05 வருடங்கள் ஒரே சேவை நிலையத்தில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தார்களுக்கும் வருடாந்த இடமாற்றம் வழங்கப்பட வேண்டிய போதிலும், அதற்கு இணங்காமல் சபையின் 48 உத்தியோகத்தார்கள் 06 வருடங்களுக்கும் 30 வருடங்களுக்கும் இடைப்பட்ட காலம் சபை அலுவலகத்தில் சேவையாற்றி இருந்தனர்.	2025 ஆண்டில் இடமாற்றம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது என.	இடமாற்றக் கொள்கையின் படி மற்றும் சுற்றறிக்கையின் பிரகாரம் இடமாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
-----	--	--	---	---

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிதிக் கூற்றுக்களின் படி 2024 திசம்பர் 31 திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான சபையின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 80.18 மில்லியன் தொகையாகக் காணப்பட்டதுடன், அதற்கு நேரொப்ப முன்னைய ஆண்டின் மீண்டுவரும் செலவை மிகைத்த வருமானம் ரூபா 69.43 மில்லியன் தொகையாக இருந்தது.

2.2 வருமான நிருவாகம்

2.2.1 மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம்

செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களின் படி மீளாய்வாண்டு மற்றும் முன்னைய ஆண்டு தொடர்பாக சமர்ப்பித்திருந்த மதிப்பீட்டு வருமானம், சிட்டையிடப்பட்ட வருமானம், சேகரிக்கப்பட்ட வருமானம் மற்றும் நிலுவை வருமானம் தொடர்பான தகவல்கள் கீழே காண்பிக்கப்படுகின்றன.

வருமான மூலம்	2024				2023			
	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை	மதிப்பீட்டு வருமானம்	சிட்டையிடப்பட்ட வருமானம்	சேகரிக்கப்பட்ட வருமானம்	திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு மொத்த நிலுவை
	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா	ரூபா
வீதவரி மற்றும் வரி	19,588,822	19,088,487	17,178,505	84,004,311	24,110,000	17,437,155	12,140,000	82,094,329
வாடகை	6,229,650	4,772,350	7,056,029	355,750	5,080,000	5,155,370	5,566,755	2,639,429
அனுமதிப் பத்திரக் கட்டணம்	545,220	449,010	1,286,040	63,050	961,000	1,277,896	1,190,466	900,080
ஏனைய வருமானங்கள்	41,730	20,775,960	21,384,786	1,081,158	147,104,000	18,164,008	16,562,814	1,689,984
	-----	-----	-----	-----	-----	-----	-----	-----
	26,405,422	45,085,807	46,905,360	85,504,269	177,255,000	42,034,429	35,460,035	87,323,822
	=====	=====	=====	=====	=====	=====	=====	=====

2.2.2 வருமானம் சேகரித்தல் செயலாற்றல்

சபையின் வருமானம் சேகரித்தல் செயலாற்றுகை தொடர்பாக அவதானிப்புக்கள் கீழே காண்பிக்கப்பட்டுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) வீதவரியும் வரியும்

(i) மீளாய்வாண்டு ஜனவரி 01 திகதியில் உள்ளவாறு ரூபா 82.1 மில்லியனிற்கான நிலுவை வீதவரி மற்றும் வரி மீதி காணப்பட்டதுடன், வருட இறுதியில் உள்ளவாறு ரூபா 84 மில்லியன் வரை அதிகரித்திருந்தது. ஆண்டின் போது அறவிடப்பட வேண்டிய வீதவரி மற்றும் வரி வருமானம் ரூபா 101.18 மில்லியன் தொகை எனினும், சேகரிக்கப்பட்ட வருமானம் ரூபா 17.2 மில்லியன் தொகை காணப்பட்டமையால் வீதவரி மற்றும் வரி சேகரித்தல் முன்னேற்றம் 17 சதவீதத்தல் குறைந்த மட்டத்தில் காணப்பட்டது.

நிலுவை வருமானம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கைப்படும் என.

நிலுவை வருமானம் அறவீடு செய்வதற்காக நிச்சயிக்கப்பட்ட கால சட்டகத்துடனான வேலைத் திட்டமொன்று தயாரிக்கப்பட்டு அதன்படி நிலுவை வருமானம் விரைவாக அறவீடு செய்யப்பட வேண்டும்.

(ii) 1946 இன் 30 ஆம் இலக்க வரி மற்றும் பெறுமதி மதிப்பீடு செய்தல் கட்டளைச் சட்டத்தின் 20 ஆவது பிரிவின் பிரகாரம் வீதவரி ஆதனங்கள் 05 வருடங்களுக்கு ஒருமுறை பெறுமதி மதிப்பீடு செய்யப்பட வேண்டியிருந்த போதிலும், இறுதியாக 2015 மற்றும் 2017 ஆண்டுகளின் போது பெறுமதி மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

பெறுமதி மதிப்பீட்டறிக்கை கிடைத்த பின்னர் வருமானம் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகின்றன என.

பெறுமதி மதிப்பீடு விரைவாக மேற்கொண்டு வீதவரி வருமானம் சேகரிக்க வேண்டும்.

(ஆ) வாடகை

(i) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 159(1) ஏற்பாடுகளின் படி வாடகை வருமானங்கள் அறவீடு செய்வதற்காக நடவடிக்கை எடுக்காமையால் மீளாய்வாண்டின் இறுதித் திகதியில் உள்ளவாறு ரூபா 355,750 இற்கான வாடகை நிலுவையாக காணப்பட்டது.

எதிர் காலத்தில் அந்தப் பணம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என.

சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் செயற்படாத உத்தியோகத்தர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியதுடன், நிலுவை வருமானமும் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(ii) தென் மாகாண, உள்ளூராட்சி ஆணையாளரின் 2010 திசெம்பர்

கடையறை உரிமையாளர்களுக்கு பல

சுற்றறிக்கை அறிவுரையின் படி உடன்படிக்கைகளை

27 திகதிய தபா/பபாகோ/2010/01 இலக்கம் கொண்ட சுற்றறிக்கையின் பந்தி 05 இன் படி அனைத்துக் கடையறை உடன்படிக்கைகளும் 03 வருடங்களுக்கு ஒருமுறை நாளதுவரை ஆக்கப்பட்ட போதிலும், சபைக்குச் சொந்தமான 28 கடையறைகளின் உடன்படிக்கை அவ்வாறு நாளதுவரை ஆக்கியிருக்கவில்லை.

சந்தர்ப்பங்களில் அறிவிக்கப்பட்டதுடன், இதுவரை எதுவித பதிலும் கிடைத்திருக்கவில்லை என.

நாளதுவரை ஆக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(iii) லபுதுவ வர்த்தகத் தொடர் கட்டிடத்தின் 13 கடையறைகள் மூடப்பட்டிருந்ததுடன், மேலும் 07 கடையறைகள் வாடகையாளர் அல்லாத வேறு தரப்பினர்களினாலும் பயன்படுத்தப்பட்டிருந்தது.

கடையறைகள் தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டு சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என.

மூடியிருந்த கடையறைகள் மற்றும் துணை வாடகைக்கு வழங்கப்பட்டுள்ள தரப்பினர்கள் தொடர்பாக உடன்படிக்கையின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

(iv) கலேகான பிரதேசத்தில் அமைந்துள்ள சபைக்குச் சொந்தமான காணிப் பகுதியொன்று அரசு வங்கியொன்றுக்காக குத்தகைக்கு கொடுப்பதற்காக 2023 மே முதல் 2024 திசம்பர் 31 திகதி வரையான காலப் பகுதிக்குரிய அறவிடப்பட வேண்டிய ரூபா 600,000 இற்கான குத்தகைத் தொகையை அறவீடு செய்வதற்கு சபையினால் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

இலங்கை வங்கியுடன் புதிய உடன்படிக்கை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நிலுவை வருமானம் விரைவாக சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என.

நிலுவை வருமானம் விரைவாக சேகரித்துக்கொள்ள வேண்டும்.

(இ) ஏனைய வருமானங்கள்

(i) மீளாய்வாண்டிற்காக அறிவித்தல் பலகைக் கட்டணம் அறவீடு செய்தல் தொடர்பாக கணிப்பீடொன்று மேற்கொண்டிருக்காததுடன், வருட இறுதியில் உள்ளவாறு ரூபா 589,965 தொகை அறிவித்தல் பலகைக் கட்டணம் நிலுவையாக காணப்பட்டது.

அறிவித்தல் பலகைக் கட்டணம் தொடர்பாக கணிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டு நிலுவை வருமானம் அறவீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என.

நிலுவை வருமானம் விரைவாக சேகரித்துக்கொள்ள வேண்டும்.

(ii) மாகாண சபையில் பிரதான செயலாளரிடம் மற்றும் ஏனைய அதிகாரிகளிடம் மீளாய்வாண்டு திசம்பர் 31 திகதியில் உள்ளவாறு பெற வேண்டிய நீதிமன்றத் தண்டப் பணம் ரூபா 0.45 மில்லியன் தொகை மற்றும் முத்திரைக் கட்டணம் ரூபா 165.6 மில்லியன் தொகை காணப்பட்டது.

நிலுவை நீதிமன்றத் தண்டப்பணம் மற்றும் முத்திரைக் கட்டணம் எதிர் காலத்தில் பிரதான செயலாளர் மூலம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.

நிலுவை வருமானம் அறவீடு செய்வதற்கு முறையான செயற்திட்டமொன்று தயாரிக்கப்பட்டு செயற்படுத்த வேண்டும்.

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 இனங்காணப்பட்ட நட்டங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
வீதிகளை ஒளிமயமாகும் அலுவல்களுக்காக 1000 மின்குமிழ்கள் கொள்வனவு செய்வதற்காக 08 நிறுவனங்களிலிருந்து கூறுவிலைகள் அழைக்கப்பட்டு நிதிக் குழுவின் தீர்மானத்தின் படி விவரக் குறிப்புடன் பொருந்தக்கூடிய குறைந்த விலை சமர்ப்பித்திருந்த நிறுவனத்திலிருந்து ஒன்று ரூபா 250 தொகை வீதம் கொள்வனவு செய்வதற்காக தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், அதற்கு இனங்காமல் ஒன்று ரூபா 1,195 தொகை வீதம் கொள்வனவு செய்திருந்தமையால் சபை நிதியத்திற்கு ரூபா 445,000 இற்கான நட்டமொன்று ஏற்பட்டிருந்தது.	குறிப்பிட்ட விவரக் குறிப்புக்களின் படி பண்டங்கள் கொள்வனவு செய்யப்பட்டமையால் இந்த நிலைமை ஏற்பட்டது என.	பெறுகை வழிகாட்டல் கோவையின் படி செயற்பட வேண்டியதுடன், மிகையாக கொடுப்பனவு செய்த தொகையை பொறுப்பான உத்தியோகத்தர்களிடம் அறவீடு செய்ய வேண்டும்.

3.2 முகாமைத்துவத் திறமையின்மை

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) 1978 இன் 45 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் பிரிவு 10(6) இன் பிரகாரம் கட்டிட அனுமதிப்பத்திரமொன்று 02 வருடங்களுக்கு மாத்திரம் கால நீடிப்பு செய்ய முடியும் எனினும், சபையினால் 2021 ஆண்டு முதல் 2024 ஆண்டு வரை அங்கீகரிக்கப்பட்டிருந்த 501 கட்டிட அபிவிருத்தி அனுமதிப்பத்திரங்களுக்காக 146 விண்ணப்பதாரிகள் மாத்திரம் இசைவுச் சான்றிதழ் பெற்றுக்கொண்டிருந்துடன், ஏனைய அபிவிருத்தி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக பரிசோதனை மேற்கொண்டு தொடர் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	இதுவரை இசைவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளாத கட்டிட வரைபுகளுக்காக எதிர் காலத்தில் நினைவூட்டல் கடிதம் அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.	கட்டிட அபிவிருத்தி அனுமதிப்பத்திரங்களுக்காக இசைவுச் சான்றிதழ் வழங்குதல் முறைப்படுத்த வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டிற்காக சுற்றாடல் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டிய 198 நிறுவனங்கள் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளாமையால் அனுமதிப்பத்திரக் கட்டணம் என ரூபா 891,000 தொகை மற்றும் பரிசோதனைக் கட்டணமாக ரூபா 594,000 தொகை அறவீடு செய்திருக்காததுடன், அந்த நிறுவனங்களினால் சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய சேதங்கள் தொடர்பாக சபை கவனம் செலுத்தியிருக்கவில்லை. அதேபோல், சுற்றாடல் அனுமதிப்பத்திரங்கள்	119 கைத்தொழில்களுக்காக அனுமதிப்பத்திரம் வழங்குதல் மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படுவதுடன், சபையினால் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டிய கைத்தொழில்களுக்காக அனுமதிப்பத்திரங்கள் பெற்றுக்கொள்ளும் செய்முறைக்கு உட்படுத்தப்படுகின்றது என.	முறைசார் மற்றும் கால ரீதியான வேலைத் திட்டமொன்று சுற்றாடல் தயாரிக்கப்பட்டு அனுமதிப்பத்திரம் புதுப்படுத்துவதற்கு மற்றும் அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெற்றுக்கொண்டிருந்த 32
 நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்கள்
 மீளாய்வாண்டளவில்
 செல்லுபடியற்றதாகியிருந்த போதிலும்
 அவற்றை புதுப்படுத்துவதற்குரிய
 நடவடிக்கைகள்
 மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

- (இ) 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டத்தின் பிரிவு 107(2) இன் பிரகாரம் சபையினால் ஆபத்து விளைவிக்கக்கூடிய மரங்களை அகற்றுவதற்காக செலவிடப்பட்டிருந்த ரூபா 141,500 இற்கான தொகையொன்று குறிப்பிட்ட தரப்பினர்களிடம் அறவீடு செய்து கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.
- எதிர் காலத்தில் மீண்டும் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்படும் எனவும். செலுத்தப்படாத தரப்பினருக்கு வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என.
- சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அறவீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) தேவைப்பாட்டினை இனங்காணாமல் கொள்வனவு செய்திருந்த 12 விடயங்கள் தொடர்பாக ரூபா 93,088 தொகை பெறுமதியான 293 இருப்பு அலகுகள் விளைவற்றுக் காணப்பட்டது.	தேவைப்பாடு காணப்படுகின்ற நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு மற்றும் மீதி இருப்பை தொகையை இந்த ஆண்டினுள் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	தேவைப்பாட்டினை இனங்காணாமல் கொள்வனவு செய்தல் தொடர்பாக பொறுப்புச் சொல்ல வேண்டிய உத்தியோகத்தர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(ஆ) வீதி விளக்குகள் திருத்த வேலைகளுக்காக ரூபா 120,660 தொகை பெறுமதியான 11 இருப்பு விடயங்களுக்குரிய 558 இருப்பு அலகுகள் பல வருட காலமாக பயன்படுத்தப்படாமல் விளைவற்றுக் காணப்பட்டது.	2025 ஆண்டில் பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என.	தேவைப்பாட்டினை இனங்காணாமல் கொள்வனவு செய்தல் தொடர்பாக உரிய உத்தியோகத்தர்கள் பொறுப்புக்கு ஆளாக்கப்பட வேண்டும்.

4 கணக்களிப் பொறுப்பும் நல்லாளுகையும்

4.1 வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டிற்கான வருடாந்த செயல் நடவடிக்கைத் திட்டத்தில் அடங்கியுள்ள ரூபா 34.4 மில்லியன் இற்கான மதிப்பீடு செய்யப்பட்டிருந்த 12 செயற்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.	கூடிய முக்கியத்துவம் வழங்க வேண்டிய திட்டங்களை இனங்கண்டு நிறைவேற்றப்பட்டுள்ளது என.	சபையில் காணப்படும் வளங்கல் மற்றும் நிதியம் வழங்குவதை கவனம் செலுத்தி அறிவியல் ரீதியாக செயல் நடவடிக்கைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு செயற்படு நிலைமைக்கு ஆக்க வேண்டும்.